

20-008

DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)

Name of the Test

Local Fund Audit Department Test - Commercial Book - keeping (Without Books)	064
--	-----

20.001

Maximum Time: One and Half Hour

Maximum Marks: 60

IMPORTANT INSTRUCTIONS

OBJECTIVE TYPE

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 60 number of questions in objective Type.
இந்தக் கணினி வழித் தேர்வானது, 60 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
2. Answer all questions. Each question carries one mark
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
3. In case of doubt, English version is the Final.
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படி, சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
a) One question will be displayed on the screen at a time.
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.

1. Income is the difference between _____ and _____
ஆதாயம் என்பது _____ மற்றும் _____ இடையிலான வேறுபாடு ஆகும்.
- (A) Receipt and Payment
வரவு, செலுத்துமைகள்
- (B) Receipt and Expenditure
வரவு, செலவுகள்
- (C) Income and Expenditure
வருவாய், செலவினம்
- ~~(D) Income and Payment
வருவாய், செலுத்துமைகள்~~
2. Book keeping is the art of recording _____ transactions in the book of accounts
கணக்கு ஏடுகள் பராமரிப்பு என்பது கணக்கேடுகளில் _____ பதிவு செய்யும் கலையாகும்.
- (A) Cash transactions
ரொக்க நடவடிக்கைகள்
- ~~(B) Business transactions
வணிக நடவடிக்கைகள்~~
- (C) Credit transactions
கடன் நடவடிக்கைகள்
- (D) All transactions
அனைத்து நடவடிக்கைகள்
3. The Assets are entered in the records on the basis of purchase price only. This concept of recording is said to _____
ஏடுகளில் சொத்துக்களை அவற்றை (பெற்ற) வாங்கிய விலையில் பதிவு செய்வது _____ கருத்து அடிப்படையிலானதாகும்.
- ~~(A) Historical cost concept
புராதன அடக்கவிலைக் கருத்து~~
- (B) Matching concept
பொருத்துகைக் கருத்து
- (C) Full disclosure concept
முழு வெளியீட்டுக் கருத்து
- (D) Revenue realisation concept
வருவாய் தீர்வுக் கருத்து
4. Each business transaction has two fold aspects and is said to be _____ and _____.
ஒவ்வொரு வணிக நடவடிக்கையும் _____ மற்றும் _____ என்ற இரு தன்மைகளைக் கொண்டது.
- (A) Income, Expenditure
வரவு, செலவு
- ~~(B) Debit, Credit
பற்று, வரவு~~
- (C) Asset, Liability
சொத்து, பொறுப்பு
- (D) Personal, Impersonal
ஆள்சார், ஆள்சாரா

5. Plant and Machinery is an example of _____ account
பொறியும், பொறித் தொகுதியும் _____ கணக்கிற்கு ஒரு உதாரணமாகும்.
- (A) Personal a/c
ஆள்சார் கணக்கு
- (B) Asset a/c
சொத்து கணக்கு
- (C) Nominal a/c
பெயரளவு கணக்கு
- (D) Capital a/c
முதல் கணக்கு

6. Choose the correct equation :
சரியான சமன்பாட்டினை தேர்வு செய்க :
- (A) Assets = Capital – Liabilities
சொத்துக்கள் = முதல் – பொறுப்புகள்
- (B) Capital = Assets + Liabilities
முதல் = சொத்துக்கள் + பொறுப்புகள்
- (C) Liabilities = Capital – Assets
பொறுப்புகள் = முதல் – சொத்துக்கள்
- (D) Assets = Capital + Liabilities
சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்

Q.No. 7 to Q.No. 9 Consider the Table

Type of a/c	Debit	Credit
X1 Personal a/c	Y1 Receiver Y2 Giver	Z1 Giver Z2 Receiver
X2 Real a/c	Y3 What comes Y4 What goes	Z3 What goes Z4 What comes
X3 Nominal a/c	Y5 Income and Profit Y6 Expenditure and Loss	Z5 Expenditure and Loss Z6 Income and Profit

வினா எண் 7 - வினா எண் 9 கீழ்க்காணும் அட்டவணையை கருத்தில் கொள்க :

கணக்கு வகை	பற்று	வரவு
X1 ஆள்சார் கணக்கு	Y1 பெறுபவர் Y2 தருபவர்	Z1 தருபவர் Z2 பெறுபவர்
X2 சொத்து கணக்கு	Y3 உள் வருபவை Y4 வெளி செல்பவை	Z3 வெளி செல்பவை Z4 உள் வருபவை
X3 பெயரளவு கணக்கு	Y5 வருமானம் மற்றும் ஆதாயம் Y6 செலவு மற்றும் நட்டம்	Z5 செலவு மற்றும் நட்டம் Z6 வருமானம் மற்றும் ஆதாயம்

Choose the correct combinations :

சரியான இணையினை தேர்வு செய்க :

7. ~~(A)~~ X1 – Y1 – Z1 (B) X1 – Y2 – Z1
(C) X1 – Y1 – Z2 (D) X1 – Y1 – Z3
8. ~~(A)~~ X2 – Y3 – Z3 (B) X2 – Y4 – Z3
(C) X2 – Y3 – Z4 (D) X2 – Y4 – Z4
9. (A) X3 – Y5 – Z5 ~~(B)~~ X3 – Y6 – Z6
(C) X3 – Y5 – Z6 (D) X3 – Y6 – Z5

10. The cost of car of the Office Manager will be

நிறுவனத்தின் மேலாளருக்கு வாகனம் வாங்கியது.

- ~~(A)~~ capital expenditure
மூலதன செலவு
- (B) a revenue expenditure
வருவாயின செலவு
- (C) a deferred revenue expenditure
நீண்ட காலத்திற்கு பயன்தரக் கூடிய செலவு
- (D) none of these
இவைகளில் எதுவுமில்லை

11. Which of the following is an example of fictitious assets?

கீழ்க்கண்டவற்றுள் எது கண்ணுக்கு புலப்படாத சொத்து

- (A) Machinery (B) Patent
இயந்திரம் உரிமம்
- (C) Stock ~~(D)~~ Preliminary Expenses
சரக்கிருப்பு துவக்கநிலை செலவினம்

12. Find the receipt which is not to be classified as capital receipt

முதலின வரவாக கருதிட இயலாத வரவினம்

- (A) Capital introduced (B) Sale of fixed assets
தொழிலில் இடப்பட்ட முதல் நிலை சொத்து விற்பனையில் பெற்ற வரவு
- (C) Loans ~~(D)~~ Sale of goods
கடன்கள் பண்டங்கள் விற்பனையில் பெற்ற வரவு

13. Example of Expenditure which cannot be classified as capital expenditure

முதலின் செலவினம் என குறிப்பிட இயலாத செலவினத்திற்கு உதாரணம்

- ~~(A)~~ Purchase of fuel for machinery (B) Purchase of Land
இயந்திரத்திற்கான எரிபொருள் கொள்முதல் நிலம் கொள்முதல்
(C) Purchase of Machinery (D) Purchase of Furniture
இயந்திரம் கொள்முதல் அறைகலன் கொள்முதல்

14. Which is one of the example of nominal account?

இதில் எது பெயரளவு கணக்கிற்கு உதாரணம்?

- (A) Profit and Loss a/c (B) Machinery a/c
இலாப நட்ட க/கு இயந்திர க/கு
~~(C)~~ Interest (D) Capital a/c
வட்டி முதல் க/கு

15. Which column is important for preparation of reconciliation statement in the cash book?

சரிக்கட்டும் பட்டியல் தயாரிக்கும் பொழுது ரொக்க புத்தகத்தில் எந்த காலம் முக்கியமானது?

- ~~(A)~~ Bank (B) Cash
வங்கி ரொக்கம்
(C) Discount (D) All
தள்ளுபடி இவை அனைத்தும்

16. The Asset accounts are always closed with _____ balance.

சொத்து கணக்குகள் எப்பொழுதும் _____ இருப்பை கொண்டிருக்கும்.

- (A) Plus balance (B) Minus balance
மிகையிருப்பு குறையிருப்பு
~~(C)~~ Debit balance (D) Credit balance
பற்று இருப்பு வரவு இருப்பு

17. At the end of the year the personal a/c s and real a/c s are

ஆண்டு இறுதியில் ஆள் சார் கணக்குகளும், சொத்து கணக்குகளும்

- (A) Closed (B) ~~Balanced~~
முடிக்கப்படுகின்றன இருப்பு கட்டப்படுகின்றன
(C) Closed and Transferred (D) Not at all closed
முடிக்கப்பட்டு மாற்றப்படுகின்றன முடிக்கப்படுவதில்லை

18. Purchase Book is maintained to record

கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்பட வேண்டிய கொள்முதல்

(A) All type of purchase
அனைத்து வகையான கொள்முதல்

(B) Cash purchase only
ரொக்க கொள்முதல் மட்டும்

~~(C)~~ Credit purchase only
கடன் கொள்முதல் மட்டும்

(D) Asset purchase
சொத்துக்கள் கொள்முதல்

19. In three column Cash Book, Cash drawn from bank for office purchase will appear

முப்பத்தி ரொக்க ஏட்டில் அலுவலக தேவைக்காக பணம் எடுத்தது ரொக்க புத்தகத்தின்
———— பக்கத்தில் காணப்படும்.

(A) Debit side only
பற்று பக்கம் மட்டும்

~~(B)~~ Both sides
இரண்டு பக்கமும்

(C) Credit side only
வரவு பக்கம் மட்டும்

(D) No entry in Cash Book
ரொக்க ஏட்டில் பதியப்படுவதில்லை

20. A cashier, who maintains impressed system of Petty Cash Book starts with the opening balance of Rs. 10,000. Expenditure during a month amounted to Rs. 8,600. Find the amount to be impressed.

முன்பண மீட்பு முறையில் சிறு ரொக்க பதிவேட்டினை பராமரித்து வரும் காசாளர் ரூ.10,000/- ஆரம்ப இருப்புடன் துவங்கினார். ஒரு மாதத்தில் அவரால் ரூ.8,600 செலவிடப்பட்டுள்ளது. காசாளருக்கு மீட்புக்காக அளிக்க வேண்டிய தொகையின் அளவு

(A) Rs. 10,000
ரூ.10,000

(B) Rs. 18,600
ரூ.18,600

~~(C)~~ Rs. 8,600
ரூ.8,600

(D) Rs. 1,400
ரூ.1,400

21. ————— Balance as per the Pass Book shows the quantum of Bank Overdraft.

வங்கி புத்தகத்தின் ————— இருப்பு வங்கி மேல்வரைப் பற்றின் அளவினைக் குறிக்கும்.

(A) Credit
வரவு

~~(B)~~ Debit
பற்று

(C) Cash
ரொக்க

(D) Bank
வங்கி

22. Debit Bank Balance as per Cash Book is Rs. 3,000 cheques issued to suppliers uncashed value Rs. 1,000 then the Balance as per Pass Book.

ரொக்க ஏட்டின் வங்கியிருப்பு பற்று ரூ.3,000/- சரக்கு விநியோகித்தவருக்கு வழங்கியதில் காசாக்கப்படாத காசோலை ரூ.1,000/- எனில் வங்கி செல்லேட்டின் படியான இருப்பு

- (A) Debit Balance Rs. 4,000
பற்று இருப்பு ரூ.4,000/-
- ~~(B) Credit Balance Rs. 4,000
வரவு இருப்பு ரூ.4,000/-~~
- (C) Debit Balance Rs. 2,000
பற்று இருப்பு ரூ.2,000/-
- (D) Credit Balance Rs. 2,000
வரவு இருப்பு ரூ.2,000/-

23. Credit Balance as per Pass Book Rs. 10,000 unrealised cheques value Rs. 2,000 then the Bank Balance as per Cash Book

வங்கி புத்தகத்தின்படி வரவு இருப்பு ரூ.10,000/- வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட காசோலைகளில் ரூ.2,000/- வரவு வைக்கப்படவில்லை எனில் ரொக்க ஏட்டின் படியான வங்கியிருப்பு

- ~~(A) Debit Balance Rs. 12,000
பற்று ரூ.12,000/-~~
- (B) Credit Balance Rs. 12,000
வரவு ரூ.12,000/-
- (C) Debit Balance Rs. 8,000
பற்று ரூ.8,000/-
- (D) Credit Balance Rs. 8,000
வரவு ரூ.8,000/-

24. Purchase from Thiru. Anand has not been entered in the Purchase Book. This type of error is said to be

திரு.ஆனந்த் என்பவரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்படவில்லை . இப்பிழை ஒரு

- (A) Error of Recording
பதிவு செய்தல் பிழை
- (B) Error of Posting
எடுத்தெழுதுதல் பிழை
- (C) Error of Casting
கூட்டல் பிழை
- ~~(D) Error of Omission
விடு பிழை~~

25. The Trial Balance will be disclose the Error

பின்வருபவற்றில் இருப்பாய்வு வெளிப்படுத்தும் பிழை

- (A) Error of complete omission
முழு விடு பிழை
- (B) Error of recording
பதிவு செய்தல் பிழை
- (C) Error of principle
விதி பிழை
- ~~(D)~~ Error of partial omission
பகுதி விடு பிழை

26. The Trial Balance will not disclose the following Error

இருப்பாய்வில் வெளிப்படுத்த இயலா பிழை

- (A) Error of Casting
கூட்டல் பிழை
- (B) Error of Balancing
சரிசெய்தல் பிழை
- ~~(C)~~ Error of Complete Omission
முழு விடு பிழை
- (D) Error of Partial Omission
பகுதி விடு பிழை

27. After close the a/c it was noticed that the purchase of a machinery for Rs. 50,000 from Mr. 'X' has been entered in the purchase book. To rectify the error, the journal entry required is

பதிவேடுகள் முடிக்கப்பட்ட பின் ரூ.50,000/-க்கு திரு. 'X' அவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட இயந்திரம் கொள்முதல் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது. இப்பிழை திருத்தத்திற்கான குறிப்பேட்டு பதிவு எது?

- (A) No Error – No Entry is required
தவறேதுமில்லை என்பதால் குறிப்பேட்டு பதிவு தேவையில்லை
- (B) 'X' a/c Dr. 50,000
To Purchase a/c 50,000
'X' க/கு பற்று 50,000
கொள்முதல் க/கு 50,000
- (C) Purchase a/c Dr. 50,000
To X a/c 50,000
கொள்முதல் க/கு பற்று 50,000
'X' க/கு 50,000
- ~~(D)~~ Machinery a/c Dr. 50,000
To Purchase a/c 50,000
இயந்திர க/கு பற்று 50,000
கொள்முதல் க/கு 50,000

28. Credit sales to Batcha for Rs. 3,500/- has been entered in the sales book as Rs. 5,300/- The Journal Entry required to rectify the Error.

பாட்சா அவர்களுக்கான கடன் விற்பனை ரூ.3,500/-விற்பனை ஏட்டில் ரூ.5,300/- என பதியப்பட்டுள்ளது. இப்பிழை திருத்தத்திற்கு தேவையான குறிப்பேட்டு பதிவு தருக.

~~(A)~~ Sales a/c Dr. 1,800

To Batcha a/c 1,800

விற்பனை க/கு பற்று 1,800

பாட்சா க/கு 1,800

(B) Batcha a/c Dr. 1,800

To Sales a/c 1,800

பாட்சா க/கு பற்று 1,800

விற்பனை க/கு 1,800

(C) Sales a/c Dr. 8,800

To Batcha a/c 8,800

விற்பனை க/கு பற்று 8,800

பாட்சா க/கு. 8,800

(D) Batcha a/c Dr. 8,800

To Sales a/c 8,800

பாட்சா க/கு பற்று 8,800

விற்பனை க/கு 8,800

29. Trial Balance is prepared for the purpose of

இருப்பாய்வு தயாரித்தலின் நோக்கம்

(A) Calculating the Profit or Loss

லாபம் அல்லது நட்டம் கணக்கிட

(B) Analysing the financial position

நிதி நிலைமையை ஆய்வு செய்ய

~~(C)~~ To ascertain the arithmetical accuracy of accounts

கணக்குகளின் சரி தன்மையினை உறுதி செய்ய

(D) To fulfill the legal requirement

சட்ட பூர்வ தேவையினை நிறைவேற்றிட

30. Credit Balance of the suspense a/c to be transferred to
அனாமத்து கணக்கில் வரவுவிடுப்பு மாற்றப்பட வேண்டிய இடம்
- (A) Debit side of the P & L a/c
இலாப நட்ட க/கு பற்று பக்கம்
- (B) Credit side of the P & L a/c
லாப நட்ட க/கு வரவு பக்கம்
- (C) Asset side of the Balance Sheet
இருப்பு நிலை குறிப்பு சொத்துக்கள் பக்கம்
- ~~(D) Liability side of the Balance Sheet
இருப்பு நிலை குறிப்பு பொறுப்புகள் பக்கம்~~
31. The wages paid for instalation of a new machinery is to be debited in _____ a/c.
புதிய இயந்திரத்தை நிறுவுவதற்காக வேலையாட்களுக்கு தரப்பட்ட கூலி பற்று வைக்க வேண்டிய கணக்கு
- (A) Wages a/c
கூலி க/கு
- ~~(B) Machinery a/c
இயந்திர க/கு~~
- (C) Factory Expense a/c
ஆலை செலவு க/கு
- (D) Contingent Expenses a/c
சில்லரை செலவின க/கு
32. Goods taken by the Proprietor for his family use is to be credited in _____ a/c.
உரிமையாளர் தன்னுடைய குடும்ப பயனுக்காக எடுத்துக்கொண்ட சரக்கை வரவு வைக்க வேண்டிய க/கு
- (A) Drawing a/c
எடுப்பு க/கு
- (B) Sales a/c
விற்பனை க/கு
- ~~(C) Purchase a/c
கொள்முதல் க/கு~~
- (D) No entry is required
பதிவு ஏதும் தேவையில்லை
33. Choose the correct statement :
சரியான கூற்றினை தேர்ந்தெடு
- (A) Capital Expenditure is a recurring expenditure
முதலின செலவுகள் திரும்ப திரும்ப நிகழும் தன்மை கொண்டவை
- ~~(B) Capital Expenditure is a non-recurring expenditure
முதலின செலவுகள் திரும்ப திரும்ப நிகழா தன்மை கொண்டவை~~
- (C) Capital expenditure includes insurance premium
முதலின செலவுகள் காப்பீட்டு முனைமத்தினை உள்ளடக்கியதாகும்
- (D) The utility of capital expenditure for one year only
முதலின செலவுகள் ஓராண்டுக்கு மட்டுமே பயன் தரத்தக்கதாகும்

Question No. 34 to 40

Classify the following type of Expenditure :

Mark 'A' if it is a Capital Expenditure

Mark 'B' if it is a Revenue Expenditure

Mark 'C' if it is a Deferred Revenue Expenditure

Mark 'D' if it is a Non-business Expenditure

வினா. 34 முதல் 40 வரை சிலவகை செலவினங்கள் தரப்பட்டுள்ளது இவைகளை வகைப்படுத்துக

முதலின செலவு எனில் 'A' எனவும்

வருவாயின செலவு எனில் 'B' எனவும்

நீள்பயன் வருவாயின செலவு எனில் 'C' எனவும்

வியாபார தொடர்பற்ற செலவு எனில் 'D' எனவும் குறிப்பிடுக

34. Carriage inwards

உள் சுமை கூலி

(A) A

(C) C

~~(B) B~~
(D) D

35. Wages paid for installation of plant.

பொறிவகை நிர்மானத்திற்கு கொடுக்கப்பட்ட கூலி

~~(A) A~~

(C) C

(B) B

(D) D

36. Purchase of Machinery.

இயந்திரம் கொள்முதல் செய்தது

~~(A) A~~

(C) C

(B) B

(D) D

37. Purchase of Fuel for Machinery.

இயந்திரத்திற்கான எரிபொருள் கொள்முதல்

(A) A

~~(B)~~ B

(C) C

(D) D

38. Expenditure incurred for conversion of Petrol Engine into diesel Engine.

பெட்ரோல் இயந்திரத்தினை டீசல் இயந்திரமாக மாற்றி அமைத்த செலவினம்

~~(A)~~ A

(B) B

(C) C

(D) D

39. Expenditure on Research and Development.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான செலவினம்

(A) A

(B) B

~~(C)~~ C

(D) D

40. Higher Advertisement Expenditure.

அதிக அளவிலான விளம்பர செலவினம்

(A) A

(B) B

~~(C)~~ C

(D) D

Q.No. 41 to Q.No. 50

Some Heads of Accounts appearing in Trial Balance is given to close the annual a/c specify where this heads to transferred.

Mark 'A' for Dr. side of Trading and P & L a/c

Mark 'B' for Cr. side of Trading and P & L a/c

Mark 'C' for Asset side of the Balance Sheet

Mark 'D' for Liability side of the Balance Sheet

கீழே 41 முதல் 50 வரை

இருப்பாய்வில் காணப்படும் சில கணக்கு தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இறுதி கணக்குகளை தயாரிக்க இவைகளை எங்கு மாற்ற வேண்டும் எனக் குறிப்பிடுக.

வியாபாரம் மற்றும் இலாப நட்ட கணக்கில் பற்று பக்கம் எனில் 'A' எனவும்

வியாபாரம் மற்றும் இலாப நட்ட கணக்கில் வரவு பக்கம் எனில் 'B' எனவும்

வியாபாரம் மற்றும் இருப்பு நிலைக் குறிப்பில் சொத்துக்கள் பக்கம் எனில் 'C' எனவும்

வியாபாரம் மற்றும் இருப்பு நிலைக் குறிப்பில் பொறுப்புகள் பக்கம் எனில் 'D' எனவும் குறிக்கவும்

41. Stock

சரக்கிருப்பு

- (A) A (B) B
 (C) C (D) D

42. Furniture.

அறைகலன்கள்

- (A) A (B) B
 (C) C (D) D

43. Purchase.

கொள்முதல்

- (A) A (B) B
 (C) C (D) D

44. Sales

விற்பனை

- (A) A (B) B
 (C) C (D) D

45. Debtors
கடனாளிகள்

(A) A
~~(C) C~~

(B) B
(D) D

46. Creditors
கடனாளர்கள்

(A) A
(C) C

(B) B
~~(D) D~~

47. Capital
முதல்

(A) A
(C) C

(B) B
~~(D) D~~

48. Salary
சம்பளம்

~~(A) A~~
(C) C

(B) B
(D) D

49. Bank Balance
வங்கியிருப்பு

(A) A
~~(C) C~~

(B) B
(D) D

50. Discount Received
பெறப்பட்ட தள்ளுபடி

(A) A
(C) C

~~(B) B~~
(D) D

51. Annual Insurance Premium (new) paid for the Calendar Year 2016 is Rs. 24,000/-. The a/c's are closed on 31st March 2016. Calculate the amount to be debited as insurance premium in the Profit & Loss a/c.

ஒரு புதிய ஆண்டு காப்பீட்டு முனைமம் 2016 நாட்காட்டி ஆண்டுக்காக ரூ. 24,000/- செலுத்தப்பட்டுள்ளது. ஆண்டு கணக்குகள் 31 மார்ச் 2016 அன்று முடிக்கப்பட்டது எனில் லாப நட்ட கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டிய காப்பீட்டு முனைமத்தொகை?

~~(A) Rs. 6,000/-~~
ரூ.6,000/-

(B) Rs. 12,000/-
ரூ.12,000/-

(C) Rs. 18,000/-
ரூ.18,000/-

(D) Rs. 24,000/-
ரூ.24,000/-

52. The Trial Balance at 31st March 2016 shows the following :
Investment @ 10% p.a. Rs. 5,00,000/-
Interest on Investment Received Rs. 40,000/-
Then the amount shown in P & L a/c will be after adjustment if any as interest is
- 31 மார்ச் 2016 நாளில் இருப்பாய்வில் பின்வரும் விபரம் உள்ளது
முதலீடுகள் @ 10% p.a. ரூ. 5,00,000/-
முதலீடுகள் மீது பெறப்பட்ட வட்டி ரூ. 40,000/- எனில்
இலாப நட்ட கணக்கில் குறிப்பிடப்பட வேண்டிய வட்டித்தொகை சரிக்கட்டுதல் ஏதுமிருப்பின் அதன் பின்னர் அத்தொகை
- (A) Debit Rs. 40,000/-
பற்று ரூ. 40,000 /-
- (B) Credit Rs. 40,000/-
வரவு ரூ. 40,000 /-
- (C) Debit Rs. 50,000/-
பற்று ரூ. 50,000 /-
- ~~(D) Credit Rs. 50,000/-
வரவு ரூ. 50,000/-~~
53. A machinery was purchased on 2015 November 1, for Rs. 3,00,000. Accounts are closed on 31st March. Find the depreciation to be charges at the rate 10% on diminishing balance method for the year 2016-17.
- 2015 நவம்பர் 1 அன்று ரூ. 3,00,000/- க்கு இயந்திரம் ஒன்று கொள்முதல் செய்யப்பட்டது. ஆண்டு கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் - 31 அன்று முடிக்கப்படுகிறது. 2016-2017 ம் ஆண்டிற்கு குறைந்து செல் இருப்பு முறையில் 10% அடிப்படையில் கழிக்கப்பட வேண்டிய தேய்மானம் கணக்கிடுக
- (A) Rs. 30,000
ரூ. 30,000
- (B) Rs. 27,000
ரூ. 27,000
- ~~(C) Rs. 28,750
ரூ. 28,750~~
- (D) Rs. 28,500
ரூ. 28,500
54. With reference to the following particulars find profit or loss?
Initial Capital Rs. 4,00,000/-
Drawings Rs. 90,000/-
Closing capital Rs. 5,00,000/-
Capital introduced during the year Rs. 30,000/-
- கீழ்க்கண்ட விபரங்களைக் கொண்டு இலாபம் அல்லது நட்டத்தினை கண்டறிக?
தொடக்க முதல் ரூ. 4,00,000/-
எடுப்பு ரூ. 90,000/-
இறுதி முதல் ரூ. 5,00,000/-
ஆண்டு இடையில் இடப்பட்ட கூடுதல் முதல் ரூ. 30,000/-
- ~~(A) Profit Rs. 1,60,000
இலாபம் ரூ. 1,60,000~~
- (B) Profit Rs. 40,000
இலாபம் ரூ. 40,000
- (C) Loss Rs. 10,000
நட்டம் ரூ. 10,000
- (D) Loss Rs. 40,000
நட்டம் ரூ. 40,000

55. Find the Missing Entry

Profit made during the year 4,800 : closing capital Rs. _____?

Capital introduced during the year 4,000 : Drawings Rs. 2,400

Initial capital Rs. 9,600

விடுபட்ட தொகையை காண்க.

இவ்வாண்டு பெற்ற இலாபம் ரூ. 4,800 : இறுதி முதல் ரூ. _____ ?

ஆண்டு இடையில் வைக்கப்பட்ட கூடுதல் முதல் ரூ. 4,000

எடுப்பு ரூ. 2,400 தொடக்க முதல் ரூ. 9,600

~~(A)~~ 16,000

(B) 12,800

(C) 18,400

(D) 14,400

56. In the single entry method of accounting the credit sales is found by preparing

ஒற்றைப்பதிவு முறையிலான கணக்கு பராமரிப்பில் கடன் விற்பனை _____ கணக்கு தயாரித்தலின் மூலம் கணக்கிடப்படுகிறது.

~~(A)~~ Sundry Debtors a/c
பற்பல கடனாளிகள் க/கு

(B) Sundry Creditors a/c
பற்பல கடனீந்தோர் க/கு

(C) Balance Sheet
இருப்பு நிலைக் குறிப்பு

(D) Statement of affairs
நிலை அறிக்கை

57. Choose the wrong statement, purpose of providing depreciation is

தவறான கூற்றினை தேர்வு செய்க - தேய்மானம் கழித்தலின் நோக்கங்களில் ஒன்று

(A) To ascertain the correct Profit or Loss
சரியான லாபம் அல்லது நட்டம் கண்டறிதல்

~~(B)~~ To avoid excess incometax
மிகையான வருமான வரியை தவிர்த்தல்

(C) To show the clear picture of financial position
உண்மையான நிதி நிலைமையை உணர்த்துதல்

(D) To find the actual production cost
உண்மையான உற்பத்தி செலவினை கண்டறிதல்

58. Choose the irrelevant statement :

Factors to be considered while fixing the amount of depreciation.

பொருந்தா கூற்றை தேர்ந்தெடுக்கவும்.

தேய்மானத் தொகையினை நிர்ணயிக்கும் பொழுது கணக்கில் கொள்ளப்படும் காரணிகள்

(A) Original cost of the asset

சொத்தின் உண்மை அடக்கவிலை

(B) Estimated life

எதிர்நோக்கும் பயனளிப்பு காலம்

(C) Final Value

இறுதி மதிப்பு

~~(D) From where the asset was purchased~~

~~சொத்து எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டது~~

59. Profit earned on sale of an asset is debited in the _____ a/c.

நிலை சொத்து விற்பதால் ஏற்படும் இலாபம் பற்று செய்யப்படும் கணக்கு

(A) P & L a/c

லாப நட்ட க/கு

~~(B) Asset a/c~~

~~சொத்து க/கு~~

(C) Depreciation a/c

தேய்மான க/கு

(D) Sales a/c

விற்பனை க/கு

60. The amount of depreciation on machinery is debited in _____ a/c.

இயந்திரத்தின் மதிப்பிலிருந்து நீக்கப்பட்ட தேய்மானத் தொகை பற்று செய்யப்படும் கணக்கு.

(A) Machinery a/c

இயந்திர க/கு

~~(B) Depreciation a/c~~

~~தேய்மான க/கு~~

(C) Cash a/c

ரொக்க க/கு

(D) Bank a/c

வங்கி க/கு

008/DM/21

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

**DEPARTMENTAL EXAMINATIONS
LOCAL FUND AUDIT DEPARTMENT TEST – COMMERCIAL
BOOK-KEEPING**

(Without Books)

Maximum Time : 1 hour

Maximum Marks : 40

IMPORTANT INSTRUCTIONS

DESCRIPTIVE TYPE

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

Answer any EIGHT out of the following Ten questions.

பின்வரும் பத்து வினாக்களுள் எட்டு வினாக்களுக்கு விடையளிக்கவும்.

(8 × 5 = 40)

1. What are the basic assumptions of Book keeping?

கணக்கியலின் அடிப்படை அனுமானங்கள் யாவை?

2. What are the basic concepts of Book keeping?

அடிப்படைக் கணக்கியல் கருத்துகள் யாவை?

[Turn over

3. Classify the following A/c's as personal A/c, asset A/c and nominal A/c.

- (a) Capital
- (b) Purchase
- (c) Good will
- (d) Copy right
- (e) Latha
- (f) State bank of India
- (g) Electricity charges
- (h) Dividend
- (i) Rames
- (j) Outstanding rent.

பின்வரும் இனங்களை சொத்து, ஆள்சார் மற்றும் பெயரளவு கணக்குகளாக வகைப்படுத்துக.

- (அ) முதல்
- (ஆ) கொள்முதல்
- (இ) வணிக நற்பெயர்
- (ஈ) பதிப்புரிமை
- (உ) லதா
- (ஊ) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
- (எ) மின் கட்டணம்
- (ஏ) பங்கு ஆதாயம்
- (ஐ) ரமேஷ்
- (ஓ) கொடுக்கபட வேண்டிய வாடகை.

4. The cash book of Thiru. Thandapani. Shows the bank over-draft Rs. 15,000. Prepare a bank reconciliation statement with the following particulars as on 30th June.

- (a) Cheques issued in June Rs. 21,000 of which the cheques worth Rs. 12,000 only can cashed by the suppliers within June.
- (b) Cheques deposited but not credited by the bank Rs. 17,800
- (c) Passbook shows a debit of Rs. 150 towards bank charges
- (d) Bank debited Rs. 280 towards interest on OD
- (e) As per the standing order remitted Rs. 2,750 towards insurance premium

திரு. தண்டபாணி அவர்களின் ரொக்க ஏட்டின் படியான வங்கிமேல் வரை பற்று ரூ. 15,000. பின்வரும் விவரங்களை கொண்டு ஜூன் 30 நாளிட்ட வங்கி இருப்பு இணக்க அறிக்கையினை தயாரிக்கவும்

(அ) ஜூன் மாதத்தில் வழங்கப்பட்ட ரூ. 21,000 க்கான காசோலைகளில் ரூ. 12,000 மதிப்புள்ள காசோலைகள் மட்டுமே பொருள்நீதோரால் தொகை பெறப்பட்டுள்ளது.

(ஆ) வங்கியில் செலுத்திய காசோலைகளில் ரூ. 17,800 வங்கியால் வசூலித்து வரவு வைக்கப்படவில்லை

(இ) வங்கி செல்லேட்டில் வங்கி கட்டணமாக ரூ. 150 பற்று வைக்கப்பட்டுள்ளது.

(ஈ) வங்கியில் பற்று வைக்கப்பட்டுள்ள வங்கி மேல் வரைபற்று மீதான வட்டி ரூ. 280.

(உ) நிலை ஆணையின்படி, வங்கி செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ. 2,750.

5. An accountant failed to balance the trail balance and so put the difference Rs. 5,180 (credit) as suspense A/c. differ that, he found the following errors

(a) Commission paid Rs. 500 has been entered in both the commission A/c and discount A/c.

(b) Sales book under cast by Rs. 1,000

(c) Credit sales to Raja Rs. 2,780 has been entered in his account on Rs. 3,860

(d) Loan from Nataraj Rs. 1,500 has been debited in his A/c.

(e) The total of the discount column in the payment side of the cash book Rs. 2,400 has been wrongly strucked as 2,800.

Prepare the suspense A/c.

இருப்பாய்வினை சமன்படுத்த முடியாத கணக்காளர் ஒருவர் வேறுபாட்டு தொகையினை ரூ. 5,180 (வரவு) அநாமத்து கணக்கு தோற்றுவித்து பதிவு செய்துள்ளார். பின்னர் கீழ்க்கண்ட பிழைகளை கண்டறிந்தார்.

(அ) கழிவு செலுத்தியது ரூ. 500 தள்ளுபடி கணக்கு, கழிவு கணக்கு என இரு கணக்குகள் எழுதப்பட்டுள்ளது

(ஆ) விற்பனை ஏடு ரூ. 1,000 குறைவாக கூட்டப்பட்டுள்ளது

(இ) ராஜாவிற்கு கடனாக விற்குது ரூ. 2,780 அவர் கணக்கில் ரூ. 3,860 என எழுதப்பட்டுள்ளது

(ஈ) நடராஜனிடம் கடனாக வாங்கியது ரூ. 1,500 அவர் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது

(உ) ரொக்க ஏட்டின் செலுத்துதல் பக்கத்தில் தள்ளுபடி பத்தியில் ரூ. 2,400 தவறாக ரூ. 2,800 என கூட்டப்பட்டுள்ளது

அநாமத்து கணக்கினை தயாரிக்க.

6. The Trial Balance of Mr. Ashok as at 31st March 2016 shows the following

	Dr.	Cr.
	Rs.	Rs.
Sundry debtors	2,01,200	
Bad debts	9,400	
Reserve on bad and Doubtful debts		24,000

Adjustment required

- (a) Additional bad debts to be written off Rs. 4,800
 (b) Create reserve on bad and Doubtful debts at 10%

Show, how there items will appear in the P and L A/c and balance sheet.

திரு. அசோக் அவர்களின் 31 மார்ச் 2016 நாளில் இருப்பாய்வில் பின்வரும் விபரங்கள் உள்ளன

	பற்று ரூ.	வரவு ரூ.
பற்பல கடனாளிகள்	2,01,200	
வாராக்கடன்.	9,400	
வாரா ஐயக்கடன்		24,000

தேவையான சரிகட்டல்கள்

- (அ) வாராக்கடன் ரூ. 4,800 கூடுதலாக போக்கெழுதப்பட வேண்டும்
 (ஆ) கடனாளிகள் மீது 10% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும் இவ்விவரங்கள் இலாப நட்ட கணக்கிலும் இருப்பு நிலை குறிப்பிலும் எவ்வாறு தோன்றும்?

7. Muthu and Co installed an additional machinery on 1st October 2015 at cost of Rs. 75,000. Depreciation on the machinery is provided at 10% on diminishing balance method. Accounts are closed at the end of every March 31st. The machinery was sold on 30th June 2017 for Rs. 50,000. Find the profit or loss on sale of the machinery.

முத்து & கோ அக்டோபர் 1, 2015 அன்று ரூ. 75,000 செலவில் கூடுதல் இயந்திரம் ஒன்றினை நிர்மாணித்தனர். இதற்கு குறைந்து செல் இருப்பு முறையில் 10% தேய்மானம் நீக்கம் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று கணக்குகள் முடிக்கப்பட்டன. இவ்வியந்திரம் ஜூன் 30, 2017 அன்று ரூ. 50,000 க்கு விற்கப்பட்டால் விற்பனை மீதான லாபம் அல்லது நட்டத்தினை காண்க.

8. Match the following

Type of asset	Suitable method of depreciation
Building	Depletion method
Machinery	Revaluation method
Lease hold property	Straight line method
Tools	Annuity method
Mines	Diminishing balance method

பொருத்துக :

சொத்தின் தன்மை	சிறந்த தேய்மானம் கணக்கிடும் முறை
கட்டிடம்	வெறுமையாதல்
இயந்திரம்	மறுமதிப்பீட்டு முறை
குத்தகை சொத்துகள்	நேர்கோட்டு முறை
விடு கருவிகள்	ஆண்டு தொகை முறை
சுரங்கம்	குறைந்து செல் இருப்பு முறை

9. Fill in the blanks

- Net profit, from profit and loss A/c has to be transfered _____ A/c
- Closing stock is valued at cost price or selling price which ever is _____
- Expenses payable appeared in the _____ side of balance sheet
- Accrued income, not received appeared in the _____ side of balance sheet.
- Income received in advance appeared in the _____ side of balance sheet
- Interest on capital is debited in _____ a/c.
- The amount irrecoverable from the debtors is said to be _____
- Outstanding interest on loan obtained appeared in the _____ side of balance sheet
- Closing stock is _____ in the profit and loss A/c
- Closing stock appeared in the _____ side of balance sheet.

கோடிட்ட இடங்களை நிரப்புக

- (அ) நிகரலாபம், லாபநட்ட கணக்கிலிருந்து _____ கணக்கிற்கு மாற்றப்படுகிறது
- (ஆ) இறுதி சரக்கிருப்பு அடக்கவிலை அல்லது விற்பனை விலை இதில் எது _____ அந்த விலையில் மதிப்பிடப்படுகிறது
- (இ) கொடுபட வேண்டிய செலவுகள் இருப்பு நிலை குறிப்பின் _____ பக்கத்தில் தோன்றும்
- (ஈ) சேர்ந்துள்ள பெறப்படாத வருவாய் இருப்பு நிலை குறிப்பின் _____ பக்கத்தில் தோன்றும்
- (உ) முன்கூட்டியே பெற்ற வருவாய் இருப்புநிலை குறிப்பின் _____ பக்கத்தில் தோன்றும்
- (ஊ) முதல் மீதான வட்டி பற்று செய்யப்படும் க/கு _____
- (எ) கடனாளிகளிடமிருந்து திரும்பபெற இயலாத கடன் _____ எனப்படும்
- (ஏ) வாங்கிய கடன் மீதான கொடுபட வேண்டிய வட்டி இருப்பு நிலை குறிப்பின் _____ பக்கத்தில் தோன்றும்
- (ஐ) இறுதி சரக்கிருப்பு லாப நட்ட கணக்கில் _____ வைக்கப்படும்
- (ஓ) இறுதி சரக்கிருப்பு இருப்பு நிலை குறிப்பின் _____ பக்கத்தில் தோன்றும்.

10. Write short note on the following with reference to bill of exchange

- (a) Drawer
- (b) Drawee (or) acceptor
- (c) Payee.

மாற்றுசீட்டுகளின் அடிப்படையில் பின்வருவனவற்றின் மீதான சிறு குறிப்பு வரைக?

- (அ) எழுதநர்
- (ஆ) எழுதபெறுநர் (அ) ஏற்குநர்
- (இ) செலுத்த பெறுநர்.